



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,110 — FRIDAY, JUNE 9, 1950

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	513
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	514
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	—
		Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

Q 3230.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a V. C. Office at Wetara, to wit :—

Preliminary plan No. A 2,711. Village—Wetara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Delgahawatta	Rubber contains 157 rubber trees 30 years, 2 jak trees 25 years, 4 coconut trees 35 years, and a wattle and daub cadjan roofed latrine	Masinge Alice Nona, Weniwelkola, Polgasowita	0 2 11.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on July 3, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Colombo, June 2, 1950.

S. J. WALPITA,
Assistant Government Agent.

L. H. 421.

HAVING been duly directed by the Executive Committee of Local Administration, acting under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, at Iddagoda between 14th and 15th milestones on the Matugama-Neboda Road on which the road is widened on the west side, Kalutara District, to wit :—

Preliminary plan No. A 2,005. Village—Iddagoda

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	P. W. D. road (part)	P. W. D. road, said to be owned by E. P. Weerasundara of Panadure	0 0 7.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on July 26, 1950, at 10 a.m. and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, May 31, 1950.

C. BALASINGHAM,
Assistant Government Agent.

L. H. 542.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for widening a section of the Village Committee road from Panapitiya to Kalugoda, Kalutara District, to wit:—

Preliminary plan No. A 2,431. Village—Panapitiya

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
1	Mullewatta	Garden contains 2 coconut trees 40 years, 2 arecanut trees 20 years, 4 mango trees 10-15 years, 1 anoda tree 5 years, 1 atteriya tree 5 years, 6 coffee bushes 5 years and a part of a cadjan shed, said to be owned by Liyanage Don William Jayasinghe of Panapitiya, Kalutara	0	0	1.9
2	Gammeddewatta	Garden contains 7 rubber trees 30 years and 1 coconut tree 30 years, said to be owned by Muhan-dram S. A. Senaratna of Panapitiya, Kalutara	0	0	4.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on July 26, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, May 31, 1950.

C. BALASINGHAM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for village expansion, to wit:—

Preliminary plan No. A 1,565. Village—Palagolla.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Rangbodde Estate	Patana	K. M. Khaliappapillai & Co., Ltd. (Agents: Mercantile Corporation, Chetty Street, Colombo)	1	3	24
2	Do.	do.	do.	..	71	3 22
3	Do.	do.	do.	..	1	2 38
4	Do.	do.	do.	..	21	0 12

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Nuwara Eliya Kachcheri, on June 27, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Nuwara Eliya, June 2, 1950.

E. G. GOONEWARDENE,
Assistant Government Agent.

LM 4756.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for village expansion, to wit:—

Preliminary plan No. A 640. Village—Talapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Medikele Estate alias Magalagewatta	Coconut garden 30 years, contains part of a path	Don Richard Wijewardene, The Ceylon Daily News, Colombo	0	2	21
2	Do.	Coconut garden 30 years contains 5 thatched houses and part of footpaths	do.	..	27	2 21
3	Do.	Chena	do.	..	9	1 22
4	Medikele Estate alias Magalagewattedeniya	Paddyfield	do.	..	0	1 22
5	Medikele Estate alias Magalagewatta	Chena	do.	..	0	2 5
6	Do.	Low jungle	do.	..	37	0 19

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Medikele Estate, on July 1, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amounts and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, June 1, 1950.

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

LM 4758.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for village expansion, to wit:—

Preliminary plan No. A 645. Village—Kivulpone

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Digane Estate	Coconut estate 30-40 years, contains a temporary house, a cadjan latrine, three mud huts, four cadjan sheds, a copra kiln (temporary), a plumbago pit, a powder magazine, footpath and road	Mrs. Numala Wijewardana, 10, Glen Aber Place, Bambalapitiya	93	2	23
2	Do.	Deniya	do.	..	1	0 34

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Wagolla Farm School Office, on July 3, 1950, at 2.30 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, June 1, 1950.

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m. on Saturday, July 8, 1950, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, June 2, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

PARTICULARS OF LAND TO BE DEALT WITH

Lot No.	Name of Permut-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1, 2, 3	K. B. E. Fernando of Bogahawatta, Ambalangoda	13	3	32
		1	1	2
		0	0	5

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දැන්වීම්

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—වැහැර ගම් කොට්ඨාස හෝ කන්කොට්ටුව සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ව්‍යවස්ථාවේ” 5 වැනි කොටසේ කරනියෙන පාහැරවැටු ප්‍රකාරයට ගොවිකම් හත ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර වට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩම්නම්:—

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතියක්වන්නා	මහල,
				අ.රු.ප.
1	දෙල්වත්ත	අවුරුදු 30ක රඹේ 157, අවුරුදු 25ක කොත් 2, අවුරුදු 35ක පොල් 4 හා අතු සෙවල වර්ධිත වැසිකිළියක් ඇති රඹේ ඉඩම	මායිංගේ ඇලිස්නෝනා, මෙහිමැල්ලොහොස, පොල්ගස්බිම්	0 2 11.8

එමැඟින් ඉඩම් අයිතිකරුන්ගේ අණුකේ සලසාම් නිමක බිම් පොදුපහසාව දැනගැනීම සඳහා ගස්වැනි මහන්සියේ මහානර තිමේන හැටිවල මෙහිත් දැනුවතෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ පැමිණෙහි කළුකේ නොගොස් කළුකේ මෙහෙයුම් ක්‍රියාකරණ අග වසර 1950ක් වූ විට මහ 31 වැනි දින පෙරවරු 10 වැනි කවිවර්ගයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ අයිතිවාසිකම් දැන ගැනීමට මහානර හත මෙහි ඉඩම් මෙහෙයුම් ඉල්ලාසිටින මුදල් ගණනක් එම ඇත්තා වූ කළුකේ අයිතිකරුට කොන්දාසුන් නියෝජිතව මහා බිම් මෙහිත් දැනගත යුතුයි.

වසර 1950ක් වූ මැයි මස 2 වැනි දින කාර්තර කවිවර්ගයේදීය. ඇ.ප. මල්ලම, ආණ්ඩුවේ උප ඒජන්ත මහත.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කර්තර දික්කොට්ඨාසයේ ඉදිදොගාඩ මතුකම්-කැබලි පාරේ 14 වැනි සහ 15 වැනි සැකැස්ම කළු අතර පාරේ බිට්ටර් පැත්ත පලුපිටිය පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” 203 වැනි වගන්තියේ “පස්වැනි කොටසේ” කරනියෙන පාහැරවැටු ප්‍රකාරයට පළාත් ආණ්ඩු පාලන කාරක මණ්ඩල හතරට ලකුණක් මහන්සියේ මහන්සියේ පැමිණ ඇති බලයට නිසිආකාර වට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩම්නම්:—

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතියක්වන්නා	මහල,
				අ.රු.ප.
1	පි. බඩලිම. හි. පාර (කොටසක්)	පානදුරේ පදිංචි ඒ. පී. මරසුනර හත අග මිසිත් අයිතියක් කිසිත		0 0 7.4

එමැඟින් ඉඩම් අයිතිකරුන්ගේ අණුකේ සලසාම් නිමක බිම් පොදුපහසාව දැනගැනීම සඳහා ගස්වැනි මහන්සියේ මහානර තිමේන හැටිවල මෙහිත් දැනුවතෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ පැමිණෙහි කළුකේ නොගොස් කළුකේ මෙහෙයුම් ක්‍රියාකරණ අග වසර 1950ක් වූ විට මහ 26 වැනි දින පෙරවරු 10 වැනි කවිවර්ගයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ අයිතිවාසිකම් දැන ගැනීමට මහානර හත මෙහි ඉඩම් මෙහෙයුම් ඉල්ලාසිටින මුදල් ගණනක් එම ඇත්තා වූ කළුකේ අයිතිකරුට කොන්දාසුන් නියෝජිතව මහා බිම් මෙහිත් දැනගත යුතුයි.

වසර 1950ක් වූ මැයි මස 31 වැනි දින කර්තර කවිවර්ගයේදීය. පී. මාලුංගම, ආණ්ඩුවේ උප ඒජන්ත මහත.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කර්තර දික්කොට්ඨාසයේ කලුදොගාඩ-පනාපිටිය හම් : හා පාරේ කොටසක් පලුපිටිය පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” 203 වැනි වගන්තියේ “පස්වැනි කොටසේ” කරනියෙන පාහැරවැටු ප්‍රකාරයට ගොවිකම් හත ඉඩම් ඇමතිතුමාගෙන් නිසිආකාර වට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩම්නම්:—

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතියක්වන්නා	මහල,
				අ.රු.ප.
1	මුල්ලොවත්ත	කර්තර පනාපිටියේ පදිංචි ලියනගේ දෙත් මිලියම් ජයසිංහ හත අග මිසිත් අයිතියක්වන්නා		0 0 1.9
		අවුරුදු 40ක් මහ අති පොල්ගස් 2ක්ද, අවුරුදු 20ක් මහ අති මුඛක්ගස් 2ක්ද, අවුරුදු 10 වැනි අතර මහ අති අයිතියක් 4ක්ද, අවුරුදු 5ක් මහ අති අනෝද ගස් 1ක්ද, අවුරුදු 5ක් මහ අති ඇවිවර්ගයක් 1ක්ද, අවුරුදු 5ක් මහ අති කෝපි පදුරු 6ක් සහ පොල්අතු මුඛක්ගස් කොටසක්ද තිබෙන මත්ත		
2	මැදිදොවත්ත	කර්තර පනාපිටියේ පදිංචි මුක්කන්දිරම් ඇ.ප. ඒ. සේනාරත්න හත අග මිසිත් අයිතියක්		0 0 4.7
		කිසිත අවුරුදු 30ක් මහ අති රඹේ 7ක් සහ පොල්ගස් 1ක්ද තිබෙන මත්ත		

එමැඟින් ඉඩම් අයිතිකරුන්ගේ අණුකේ සලසාම් නිමක බිම් පොදුපහසාව දැනගැනීම සඳහා ගස්වැනි මහන්සියේ මහානර තිමේන හැටිවල මෙහිත් දැනුවතෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ පැමිණෙහි කළුකේ නොගොස් කළුකේ මෙහෙයුම් ක්‍රියාකරණ අග වසර 1950ක් වූ විට මහ 26 වැනි දින පෙරවරු 11 වැනි කවිවර්ගයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ අයිතිවාසිකම් දැන ගැනීමට මහානර හත මෙහි ඉඩම් මෙහෙයුම් ඉල්ලාසිටින මුදල් ගණනක් එම ඇත්තා වූ කළුකේ අයිතිකරුට කොන්දාසුන් නියෝජිතව මහා බිම් මෙහිත් දැනගත යුතුයි.

වසර 1950ක් වූ මැයි මස 31 වැනි දින කර්තර කවිවර්ගයේදීය. පී. මාලුංගම, ආණ්ඩුවේ උප ඒජන්ත මහත.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—මම් මොලුතිරිම් පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” 203 වැනි වගන්තියේ “පස්වැනි කොටසේ” කරනියෙන පාහැරවැටු ප්‍රකාරයට ගොවිකම් හත ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර වට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩම්නම්:—

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතියක්වන්නා	මහල,
				අ.රු.ප.
1	රත්බොද්දවත්ත	පහත	සීමාසහිත සේ. ඇම්. කාලියාපිලිලේ සහ සමාන (ඒජන්තවරු: 1 3 24 මේ කුණ්ටරිල් කෝපොර්ගන්), මෙහිවර්ධිත, කොළඹ	
2	එම	එම	එම	71 3 22
3	එම	එම	එම	1 2 38
4	එම	එම	එම	21 0 12

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුබල කලාපයේ නිවසින බිම් පොදුජනතාව දැනගැනීම සඳහා ගස්වෙහි වගන්තියේ වින්‍යාකර කිසිඟු කැපීමට මෙයින් දැනුවත්ද.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිමානව ඇත්තාවූ පැමිණිලි කළුත්තේ නොහොත් කළුත්තේ පවුලට ක්‍රියාකරණ අග වම් 1950 සහිත ජූලි මස 27 වෙනි දින උදේ 10.30 වන විට කැපවීමට කැමැත්තක් දැක්වීමට පැමිණ ඒ කොටස අත්දැකීම අයිති මාසිකවද කිසි කිසිවක්ව වින්‍යා මාස මෙම ඉඩම් මෙහෙයවීම ඉල්ලා සිටින දිගු කාලීනව ඉදිරි කාලීනව ඒවා ඇත්තාවූ කළුත්තේ අයිතිකරුන්ගේ වින්‍යා බිම් මෙයින් දැනගත යුතුයි.

එම 1950 සහිත ජූලි මස 2 වෙනි දින කැපවීමේ කැමැත්තක් දීම.

ඒ. ඒ. ආණ්ඩු, ආණ්ඩු උප ඒජන්ත මහතා.

ආණ්ඩු කටයුත්තකට, එනම්:—ගම් විශාලකිරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ 203 වර්ගයේදී" පස්වෙනි කොටසේ කරනිවෙහි පාහැරවූ ප්‍රකාරයට ගොවිකම් සහ ඉඩම් පිළිබඳ ඇමැතිතුමාගෙන් නිවිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් හිමි:—

බිම් කොටස. A 640. ගම්—කලපිටිය

නො.	ඉඩමේ නම	අගුම්	අයිතිකරුන්ගේ නම	මහතා, අ.ර.ප.
1	මැදිකැලවත්ත නොහොත් මාගලවත්ත	අවුරුදු 30ක් වගසැති පොල් වත්ත, අඩු පාරක නොවසක්ද තිබේ	කොළඹ පදිංචි. ආර්. මිනිසින	0 2 21
2	එම	අවුරුදු 30ක් වගසැති පොල් වත්ත, ගෙවල් 5ක් සහ අම්පාරවල්වල නොවසක්ද තිබේ	එම	27 2 21
3	එම	ගේන	එම	9 1 22
4	මැදිකැලවත්ත නොහොත් මාගලවත්ත	කුඹුර	එම	0 1 22
5	මැදිකැලවත්ත නොහොත් මාගලවත්ත	ගේන	එම	0 2 5
6	එම	කැලෑව	එම	37 0 19

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුබල කලාපයේ නිවසින බිම් පොදුජනතාව දැනගැනීම සඳහා ගස්වෙහි වගන්තියේ වින්‍යාකර කිසිඟු කැපීමට මෙයින් දැනුවත්ද.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිමානව ඇත්තාවූ පැමිණිලි කළුත්තේ නොහොත් කළුත්තේ පවුලට ක්‍රියාකරණ අග වම් 1950 සහිත ජූලි මස 1 වෙනි දින උදේ 10.30 වන විට මැදිකැලවත්තේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අත්දැකීම අයිති මාසිකවද කිසි කිසිවක්ව වින්‍යා මාස මෙම ඉඩම් මෙහෙයවීම ඉල්ලා සිටින දිගු කාලීනව ඉදිරි කාලීනව ඒවා ඇත්තාවූ කළුත්තේ අයිතිකරුන්ගේ වින්‍යා බිම් මෙයින් දැනගත යුතුයි.

එම 1950 සහිත ජූලි මස 1 වෙනි දින කැපවීමේ කැමැත්තක් දීම.

ඒ. ඒ. ආණ්ඩු, ආණ්ඩු උප ඒජන්ත මහතා.

ආණ්ඩු කටයුත්තකට, එනම්:—ගම් විශාලකිරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ 203 වර්ගයේදී" පස්වෙනි කොටසේ කරනිවෙහි පාහැරවූ ප්‍රකාරයට ගොවිකම් සහ ඉඩම් පිළිබඳ ඇමැතිතුමාගෙන් නිවිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් හිමි:—

බිම් කොටස. A 645. ගම්—කිඳුල්පොහ

නො.	ඉඩමේ නම	අගුම්	අයිතිකරුන්ගේ නම	මහතා, අ.ර.ප.
1	දිගවත්ත	අවුරුදු 30-40 වගසැති පොල් වත්ත, කාවකාලික ගෙයක්, බිම්බලවිටේ පදිංචි මැහිකිලියක්, පැලවල් ගුහක්, මුඩු 4ක්, කොපර පෝරුණක්, විශ්වා විජේවිත මහතාගේ පහලයක්, මෙහිම කාමරයක්, අම්පාරක් සහ පාරක්ද තිබේ	93 2 23	
2	එම	දෙහිග	එම	1 0 34

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුබල කලාපයේ නිවසින බිම් පොදුජනතාව දැනගැනීම සඳහා ගස්වෙහි වගන්තියේ වින්‍යාකර කිසිඟු කැපීමට මෙයින් දැනුවත්ද.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිමානව ඇත්තාවූ පැමිණිලි කළුත්තේ නොහොත් කළුත්තේ පවුලට ක්‍රියාකරණ අග වම් 1950 සහිත ජූලි මස 3 වෙනි දින ගෙවල් 2.30 ව මාගලවත්තේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අත්දැකීම අයිති මාසිකවද කිසි කිසිවක්ව වින්‍යා මාස මෙම ඉඩම් මෙහෙයවීම ඉල්ලා සිටින දිගු කාලීනව ඉදිරි කාලීනව ඒවා ඇත්තාවූ කළුත්තේ අයිතිකරුන්ගේ වින්‍යා බිම් මෙයින් දැනගත යුතුයි.

එම 1950 සහිත ජූලි මස 1 වෙනි දින කැපවීමේ කැමැත්තක් දීම.

ඒ. ඒ. ආණ්ඩු, ආණ්ඩු උප ඒජන්ත මහතා.

ඉඩම් සලකාකිරීමේ දැන්වීමයි LRL/8074

දිවනාපත්‍ර ලැබීමට සුදුසු සේ කෙරීම පිළිබඳ ඉඩම් කැමැත්තේ දැන්වීමයි.

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩු ඉඩම් සඳහා දිවනාපත්‍ර ලැබීමට සුදුසු සේ කෙරෙනු පිණිස ගාල්ලේ කැමැත්තේදී වම් 1950 සහිත ජූලි මස 8 වෙනි දින 9.30 ව 1935 වන අග්ක 19 දරන ඉඩම් සලකාකිරීමේ ආඥාපත්‍රය යටතේ ඉඩම් කැමැත්තක් ගාල්ලේ ආණ්ඩු උප ඒජන්තතුමා විසින් පදිංචි වන බැවින් දැනුවත්ද.

2. ඉඩම් කැමැති ලබාගනු කැමැති සෑම අයකු විසින්ම ඉඩම් කැමැත්තේදී පැමිණිය යුතුයි. නැතහොත් නමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එහි සහභාගී විය යුතුයි.

3. මෙ ඉඩම් කැමැත්තේදී පිළිබඳව දැනගත යුතු යම් අදාළයන් එය ආණ්ඩු උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

කේ. කනකසුඹු, ඉඩම් කොමසාරිස්තුමා.

එම 1950 සහිත ජූලි මස 2 වෙනි දින කොළඹ ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී.

දිවෙ යන ඉඩම්වල සහතික පැහැය අග්කය වී. ඒ. ඒ. 1,077

කැමැත්තේ අග්කය	අවසරයට දරන්නාගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කේ. ඒ. ප්‍රනාන්දු, බෝකෙව්ව, අම්බලන්තොඩ	13 3 32
2	එම	1 1 2
3	එම	0 0 5

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

வேதறை கிராமச் சங்கக் காரியாலயத்துக்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது —

துணடு காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 2,711. குறிச்சி—வேதறை.	விசாலம்.
	விபரம்	எ. றா. ப.
1 தெலகஹவத்த	30 வருஷ 157 றப்பாமரங்கனும், 25 வருஷ 2 பலாவும், 35 வருஷ 4 தெனனை மாசிங்ஹ அலிலநோனோ, வெனி 0 2 11:8 யும், மூங்கிலாலும், மண்ணிலும் கட்டி ஒலையால் வேயந்த ஓர் ககசககங் வெலகொலா, பொலகலலோ கொண்டவோர் தோட்டம் விற்ற	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தி 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஓ) (ஜூலை) ஆடி மாதம் 3 ந தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு இந்தக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி, எஸ் ஜே. வலபிற்ற, 1
1950 ம. (ஓ) (ஜூலை) ஆனிமீ 2 ந உ. உதவி அரசாட்சி ஏசனடு.

கந்தஹறை டிஸ்திரிக்டில் இடகொடா எனனும் இடத்தில் 14 ம, 15 ம மைல் கலலுக்கு இடையில் மத்துகம்-நேபொட ரோட்டின் மேற்குப் பக்கத்தை விசாலிக்கப்பட வேண்டியதற்காக எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது —

துணடு காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 2,005 குறிச்சி—இத்தாக்கொடை.	விசாலம்.
	விபரம்	எ. றா. ப.
1 பீ டபியடி டி ரோடு (பகுதி) . பி டபியடி. டி. ரோடு, ர பி வீசநதரா, (பானநதுறை) எனபவருக்குச் சொந்தமானது		0 0 7:4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தியாயம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 26 ந தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு கந்தஹறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கந்தஹறைக் கச்சேரி, டி பாலசிகங்கம், 1
1950 ம (ஓ) (மே) வைகாசிமீ 31 ந உ. உதவி அரசாட்சி ஏசனடு.

துணடு காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 2,431. குறிச்சி—பண்பிட்டிய.	விசாலம்.
	விபரம்	எ. றா. ப.
1 முல்லிவத்தை	40 வருஷ 2 தெனனைமரங்கன, 20 வருஷ 2 கழுகமரங்கன, 10-15 வருஷ 4 மாமரங்கன, 5 வருஷ ஒரு அனோதா மரம், 5 வருஷ ஒரு அற்றரியாமரம், 5 வருஷ 6 கோப்பிச்செடிகள், கிடுகில வேயப்பட்ட ஒரு கொட்டிலின் பகுதி எனபவையுள்ள ஒரு தோட்டம்; இது கழுத்துறையிலுள்ள பண்பிட்டியாவிலிருக்கும் வியனகே டொன உலிலியம் ஜயசிங்ஹ எனபவருக்குச் சொந்தமானது	0 0 1:9
2 கம்மெட்டிவத்த	30 வருஷ 7 றப்பாமரங்கன, 30 வருஷ ஒரு தெனனைமரம் உள்ள தோட்டம், இது கழுத்துறையிலுள்ள பண்பிட்டியாவிலிருக்கும் முகாந்திரம் எஸ். ஏ செனரதனலுக்குச் சொந்தமானது	0 0 4:7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தியாயம் 203) பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாம் 26 ந தேதியிலன்று 11 மணிகளுக்கு கந்தஹறைக் கச்சேரியில் எனமுன்பாக அவவுடநதைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கந்தஹறைக் கச்சேரி, டி பாலசிகங்கம், 1
1950 ம (ஓ) (மே) வைகாசிமீ 31 ந உ. உதவி அரசாட்சி ஏசனடு.

கிராம வளாசிக்காக எனனும் பகிரங்கதேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

துணடு காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 1,565. குறிச்சி—பலகொல்ல	விசாலம்.
	விபரம்	எ. றா. ப.
1 றங்கப்பொட தோட்டம்	புறகாணி கே எம் காளியப்பாபிளீ, அன கோ, லிமிறறெட, ஏனெனற மேர்க்கெனரை கோப்பரேஷன். செட்டித் தெரு, கொழும்பு	1 3 24
2 டு	புறகாணி டு	71 3 22
3 டு	புறகாணி டு	1 2 38
4 டு	புறகாணி டு	21 0 12

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தியாயம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஓ) (ஜூலை) ஆனி மாதம் 27 ந தேதியிலன்று காலை 10 30 மணிகளுக்கு நுவரேலியாக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

நுவரேலியாக் கச்சேரி, ர ஜி. குணவாதன், 1
1950 ம (ஓ) (ஜூலை) ஆனிமீ 2 ந உ. உதவி அரசாட்சி ஏசனடு.

கிராமம் அகலிப்பதற்கு எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

துணடு.	காணியின பெயர்.	பிரதமப்படத்து இல : A 640. குறிச்சி—தலபிறறியா விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. று. ப.
1	மெடிககெல தோட்டம் அல்லது மாகலகேவத்த	30 வருஷ தென்னந தோட்டம், பாதையில் ஒரு பகுதிகொண்டது	ட. ஆர் விஜயவாதன, சிலோன டெயிலி நீயூஸ், கொழும்பு.	0 2 21
2	ஷெ	30 வருஷ தென்னந தோட்டம், 5 வேயநத வீடும, காற்பாதையில் பகுதியும் கொண்டது	ஷெ	27 2 21
3	ஷெ	சேனை	ஷெ	9 1 22
4	மெடிககெல தோட்டம் அல்லது மாகலகேவத்த டேனிய	வயல	ஷெ	0 1 22
5	மெடிககெல தோட்டம் அல்லது மாகலகேவத்த	சேனை	ஷெ	0 2 5
6	ஷெ	தாழநதகாடு	ஷெ	37 0 19

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம அடிகாரத்து) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஜூலை) ஆடி மாதம் 1 ந தேதியிலன்று காலை 10 30 மணிக்கு அவ்விடத்தில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கேகாலைக் கச்சேரி,
1950 ம (ஜூன்) ஆனிமீ 1 ந உ.

ட. ஜீ. தயாரதன்,
உதவி அரசாட்சி ஏசனாடு.

கிராமம் அகலிப்பதற்கு எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

துணடு.	காணியின பெயர்.	பிரதமப்படத்து இல : A 645. குறிச்சி—கிவுலபொன் விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. று. ப.
1	திகன்தோட்டம்	30-40 வருஷ தென்னந தோட்டம், ஒரு அநித்தியமான வீடு, ஒரு கிடுக்கு மிசில நிமல விஜயவாதன, 10 ம ககச்சு, 3 மடகுடிசைகள், 4 கிடுக்கு கொட்டில், ஒரு கொப்பாசு சூளை, இலக்கம், கிலென் அப்பா (அநித்தியமானது), ஒரு காரியக்குழி, ஒரு வெடிமருந்திடும களஞ்சியம், கார்ப்பாதையும் ரேட்டும் கொண்டது	மிசில நிமல விஜயவாதன, 10 ம ககச்சு, 3 மடகுடிசைகள், 4 கிடுக்கு கொட்டில், ஒரு கொப்பாசு சூளை, இலக்கம், கிலென் அப்பா	93 2 23
2	ஷெ	தெனிய	ஷெ	1 0 34

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம அடிகாரம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (ஜூலை) ஆடி மாதம் 3 ந தேதியிலன்று மாலை 2 30 மணிக்கு வாகொலலை தோட்டக் கந்தோரில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கேகாலைக் கச்சேரி,
1950 ம (ஜூன்) ஆனிமீ 1 ந உ.

ட. ஜீ. தயாரதன்,
உதவி அரசாட்சி ஏசனாடு.